

ADDRESS TO ROMAN CATHOLICS.

[Proving the fallacy of the reasons given by the Roman Catholics for withholding the scriptures from the people, and under 32 heads, exposes as many errors of the Catholic Church showing that in all these they have departed either in doctrine or practice from the Scriptures.]

உரோமைமார்க்கத்தார் கொடுக்கிற எதிர்மொழிக்கத்  
மறுமொழி.

இரண்டாவது.

நேசமுள்ளவர்களே,

பராபரன் அருளிய பதினாறு கற்பனைக்குட்  
எருப வணக்கத்தைத் தவிர்த்த சுலோகங்களை  
ஒளித்துப் போட்டீர்களென்பதற்குத் திட்டா  
ந்திரமாகத் திருவாக்குப் புத்தகத்திலுள்ள கற்  
பனைகளையும் நீங்கள் சனங்களுக்குக் கொடுக்கி  
ற கற்பனைகளையும் வெவ்வேறாக எழுதினோம்.  
அது சருவருக்குத் தெளிவாய்த் தெரிவதினாற்  
புரட்டிக்கொள்ளக் கூடாமல் மலைத்து அந்தச் சு  
லோகங்களைக் கொடுக்க வேண்டுவதில்லையென்  
று வீண்போக்குச் சொன்னதன்றித் தகுதியா  
ன நியாயம் ஒன்றுஞ் சொல்லாமல் மிகுந்த ப  
டிப்பாளிகளாயிருக்கிறோம் என்களை விடப்  
பெரியவர்கள் இலலையென்று உங்களைத்தானே  
புகழ்ந்துகொண்டீர்கள். தன்னைத்தான் புக  
ழுகிறவன் அல்ல, கத்தராற் புகழப்பட்டவனே  
உத்தமவென்று வேதஞ் சொல்லுகின்றது. ஆ

தலால் நாம் படிப்புக்காக மகிமைபராட்டாமந்  
 கிறிஸ் தவுக்காக மகிமைபராட்டுவோமாக. இ  
 னு ரிந்க நீங்கள் எழுதின பத்திரத்திலே அனே  
 க பிரதிவாதம் இருந்துந் தேவ வசனம் எங்களு  
 க்கும் உங்களுக்கும் நீதவானாயிராதென்பதற்கு  
 ந் தேவ வசனத்தைச் சனங்கள் வாசிப்பதினால்  
 த் தங்கள் ஆத்தமத்துக்கு இடராயிருக்குமல்  
 லாமந் பலன் உண்டாயிராதென்றதற்கும் இப்  
 பொழுது மறுமொழி கொடுக்கிறோம்.

க. திருவாக்குப் புத்தகத்தானே சரவநுக்கும்  
 நீதவானாயிருக்கின்றதென்பது.

நீங்கள் உண்மையும் அத்தாட்சியுந் தங்களிடத்திலேமா  
 த்திரம் வசிக்குமென்று நேச நிருபம் எழுதினவர்கள் உந்  
 தேசிக்கிறதானில் இசிலாமார்க்கத்திலேயுமுன்னவர்கள் தய்  
 களித்திலேயும் உண்மை வசிக்குமென்று உந் தேசிக்கிற  
 ர்கள். புத்தர்கள் தங்கள் மார்க்கத்திலே உண்மை வசித்  
 திறதல்லதே மற்றுண்டான சமயங்கள் அசத்தியமானதா  
 க உரைக்கிறார்கள். இத்தன்மையாய் அஞ்ஞானிகளுந் த  
 ங்கள் கந்தப்புராணத்தில உள்ளதெல்லாவற்றையும் மெ  
 ய்யாகவுணர்ந்து மற்றுண்டான சமயங்களிலே படிப்பிந்  
 திறதெல்லாம் விசுவாசத்துக்கு சீமீத்தமாகிறதாகப் பேசு  
 க்கிறார்கள். ஆகையினாலே ஊத்தோ கல்வீனுடைய அனு  
 சாரிகள் மொத்திரது விசுவாசமோ? மறு மறுமார்க்கக்க  
 ன் அவிசுவாசமானதோ? தருக்கமாய் இருக்கிறவர்களாலே  
 மாத்திரம் முடிவுசொல்ல ஏலுவதல்ல. அதேனென்றால்வழி  
 ச்காளியாய்ருக்கிறவர்கள் தானே அந்த வழக்குக்குத் தீர்  
 மாணஞ் சொல்ல நீதில்பாசுய் இருப்பானல்ல, இதின  
 லே தருக்கமாய் இருக்கிறவர்களுக்குப் புறத்தியான் இ  
 ரு வசிக்காறியினுடைய நியாயங்களைக் கேட்டுத் தீர்மா  
 னஞ் சொல்ல வேண்டியதாய் இருக்கின்றதினாலே தய்  
 களித்திலே உண்மை வசித்தின்றதோ ரோமானு திருச்  
 சுவையிலே வசித்தின்றதோவென்று உங்களாலும் எங்  
 கனாலும் தீர்மானஞ்சொல்ல ஏலுவதல்ல. இந்த நி  
 யாயங்களைக் கேட்டுத் தீர்மானஞ்சொல்லுகிறதற்கு நீத  
 வானுண்டு. அவன் வாக்காலே நாங்கள் இருவருக் தீர்மா  
 னமொழி கேட்கக் கூடவேயும். அவர்கள் எவர்களோவெ

மார்களாலாகிலும் உண்டானதாயிருந்தாற் கிறிஸ்தவர்களுடைய சாதாரண சத்திய சபையில் ஏற்றுக்கொள்ள வேண்டிவதல்லவென்றும் ஒத்துக்கொள்ளக் கடவோம்.

உ. சனங்களுக்கு வேத புத்தகத்தைக் கொடுக்க வேண்டுமென்பது.

மார்க்கத்தின் உண்மையையும் அதைப்போலிக்கிறவர்களுடைய உண்மையையும் அறியும்படிக்கு வேதத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டிவது. அப்படி ஆராயாதவர்கள் வெளிச்சத்தைக் கண்டடைய மாட்டார்கள். இப்படியே தாலீது, ஈயகூ. சங்கீதத்து, ஈடு, சவியலே உம்முடைய வசனம் ஏன் கால்களுக்குத் தீபமும் ஏன் பாதைக்கு வெளிச்சமுமானதென்று எழுதினார். பேதுருவும். உ. நிருபம். க. அதி. யகூ. வசனத்தில் மகா திடமான தீர்க்கதரிசன வசனமும் நமக்குண்டே. பொழுது விடிந்து உங்கள் இருதயங்களிலே வெள்ளி உதிக்குமட்டும் நீங்கள் இருளான தவத்திற் பிரகாசிக்கிற வெளிச்சமாகிய அதைக் கவனித்திருக்கிறது நற்செய்தியாய் இருக்கின்றதென்று எழுதினார். பவுலுந் தீமோத்தேயுக்கு எழுதின, உ. நிருபம், கூ. அதி. யகூ, யெ. ஈலோகம். வேத எழுத்தெல்லாந் தேவ ஆலியால் உண்டானது. பராபரனுடைய மனிதன் நற்கிரியைக் கெல்லாந் தீர்ந்த சீருள்ளவராயிருக்க உபதேசத்துக்குக் கடிந்துகொள்ளாதலுக்கும் சீர்திருத்துதலுக்கும் நீதியைப் பிடிக்குதலுக்கும் பிரயோசனமாய் இருக்கின்றதென்று எழுதினார்.

சுவிசேஷிக யோவான். ௫. அதி. ௩௯. ௬ லோகம். வேத எழுத்துக்களை ஆராய்ந்து பாருங்கள். ஏனென்றால் அவைகளால் உங்களுக்கு நித்தியசீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே என்று நமது ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து சொன்னார்.

எசாயா நமது தீர்க்கதரிசனம், ௩௪. அதி. ௩௬. சுலோ. கத்தருடைய புத்தகத்திற் தேடிவாசியுங்கள் என்றார். அப்போஸ்தலர் நடபடி. ௩௧. அதி. ௩௧. சுலோ. தெசலோனிக்கையரைப் பார்த்துப் பேரையாப் பட்டினத்தார் நற்குணசாலிகளாயிருந்து தினமும் வேத எழுத்துக்களை ஆராய்ந்து பார்த்தார்களென்று எழுதியிருக்கின்றது. அப்போஸ்தலருடைய பவுல் தெசலோனிக்கையருக்கு எழுதின, ௧. நிருபம். ௫. அதி. ௨௪. சுலோ. இந்த நிருபம் பரிசுத்த சுகோதரர் எல்லாருக்கும் வாசிக்கப்பட உங்களைக் கருத்தர் மீதில் ஆணையிடுகிறேனென்று எழுதியிருக்கின்றது. மோசே என்பவர் எழுதின, ௫ ஆசமம். ௬. அதி. ௬-௯. வசனங்களிலே நான் உனக்கு இன்று கற்பிக்கிற இந்த வசனங்கள் உன் இருதயத்தில் இருப்பதாக. நீ இவைகளை உன் பிள்ளைகளுக்குத் தெரியச் சொல்லி நீ உன் வீட்டில் உனக்கார்ந்திருக்கிற பொழுதும் வழியில் நடக்கிறபொழுதும் படித்துக்கொள்ளுகிறபொழுதும் எழும்புகிறபொழுதும் இவைகளின் மேற் பேசுவாயாக. நீ இவைகளை அடையாளமாக உன் கையிற் கட்டுவாயாக. இவைகள் உன் கண்களுக்குடே நெற்றி

பிட்டங்களாக இருப்பதாக, நீ இவைகளை உன் வீட்டினுடைய நிலைகளின் மேலும் உன் வாசல்களிலும் எழுதுவாயாகவென்று எழுதியிருக்கின்றது. மாற்கு எழுதின கவிசேஷம். யெ. அதி. உச. கலோ. நீங்கள் வேத வாக்கியங்களுக்கும் பராபானுடைய வல்லமையையும் அறியாமலிருக்கிறபடியால் அல்லவா வஞ்சிக்கப்பட்டிருக்கிறீர்களென்று ஓயேசுநாதர் சொன்னார்.

இப்படி இருக்கையால் வேத புத்தகங்களைச் சனங்கள் ஆராய்ந்து பார்க்கும்படி அவர்களுக்குக் கொடுப்பது மிகவுந் தேவையாயிருக்கின்றது என்கிறோம். அதற்கு நீங்கள்,

தீயானமற்றதையற்காரருக்குச் செம்மாருக்குக் கம்மாருக்கும் வெள்ளாண்மைத்தாரருக்கும் பிரயாசத்தால் அன்றல்முக்குச் சீவனங்களைத் தேடிவிறகருக்கும் புத்திவிமரிசையற்ற பெண்டிர்சங்கும் அட்சர அபிப்பிராயத்திலே பழகுக்கற குழந்தைகளுக்குத் திருவாக்குப் புல்தகமென்கிற விலியியப் புல்தகத்தைக்கொடுத்த வாசிக்கப் பண்ணினால் அந்தவாசினையாற்றங்கள் ஆத்தமத்தன்கிடராய் இருக்கும் அல்லமற் பலனுண்டாயிராத. இதிலும் கல்லியிலே தெளிவுபோதாதவர்கள் வேதவாக்கியங்களை வாசிக்கிறதினும் கையப்பட்டுப் போகிறதல்லாமல் அவ்விதங்களைக் கைக்கொள்ளுகிறதாயிராதென்று சொல்லுகிறீர்கள்.

இது உங்கள் வாக்கோ! திருவாக்கோ! உங்கள் வாக்கென்றும் தள்ளிப்போடுங்கள். பவுலு எபேசியப் பட்டினத்துச் சபையார் எல்லாருக்கும் எழுதின நிருபம். சு. அதி. யெ. வசனத்திலே பராபானுடைய வசனமாகிய ஆவியின் பட்டயத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்என்று புத்திசொன்னார்.

அப்போல்தல்குடிய பவுல் தீமோத்தேயுவு  
 க்குப் பரிசுத்த எழுத்துக்களைச் சிறுவயது  
 தொடங்கி அறிந்திருக்கிறாயென்று சொன்னார்.  
 அதின்படி கிறிஸ்தவர்கள் எல்லாரும் பசாசோ  
 டே போராடப் பராபரனுடைய வசனம் என்  
 னும் பட்டயத்தைப் பிடித்திருக்கவேண்டியவது.  
 அந்தப் பட்டயத்தினாலே தங்களுக்குச் சேதம்  
 வராமற் பிடித்துப் போர்பண்ணுவதற்குப்  
 போதகர்கள் பழக்கவேண்டியவது. தையற்கா  
 ரர் முதலான புத்தியற்றவர்கள் வேத வசனத்  
 தை வாசித்தறிந்து நல்லறிவை அடையாமற் கு  
 ருக்கள் சொல்லுகிறதை மாத்திரங் கேட்டு அ  
 றிவை அடையவேண்டுமென்று நீங்கள் சொல்  
 லுகிறதெப்படியென்றற் கண்ணுள்ள ஒருவ  
 னைப் பார்த்து நீ உன் கண்களை மூடிக்கொள்.  
 உனக்கு மோசம் வராதபடிக்கு நான் பார்த்து  
 ச் சொல்லுவேனென்கிறதுபோலிருக்கின்றது.  
 நீங்களோ பவுல் எழுதின நிருபங்களில் உ  
 ணரவரிதாடிய சிலவுண்டு. அவைகளைக் கல்லா  
 தவர்களும் உறுதியற்றவர்களும் மற்ற வேத  
 எழுத்துக்களையும் தாங்கள் புரட்டுகிறப்போ  
 லே தங்களுக்குத்தானே கேடாகப் புரட்டுகி  
 ருர்கொண்டு பேதுரு எழுதினார் அல்லவோ  
 வென்பீர்கள். அப்படி அவர் எழுதினது வே  
 தபுத்தகத்தைச் சனங்களுக்குக் கொடுக்கப்ப  
 டாதென்பதற்கல்ல, வேதத்தைப் புரட்டுகிறவ  
 ர்களைச் சனங்கள் அறிந்து அவர்களுக்கு இட  
 ங்கொடாமல் எச்சரிக்கையாயிருக்கும்படிக்கு  
 அதை எழுதினாரென்று அறிந்தவசனங்களினு

ஆலே நீதவாறாயிருக்கும். அது தீர்க்கக் கூடா  
திருந்தால் நமது தருக்கத்தைத் தீர்ப்பதற்கு  
வேறொரு நடுவன் இல்லை.

நீங்களோ சேதஞ்சாரத்தைக்கொண்டு உண  
டான தருக்கத்தை அப்போஸ்தலர் தீர்த்தது  
போலச் சந்தப்பாப்பு முதலானவர்கள் தீர்க்க  
க் கூடுந் என்பீர்கள். தீர்க்கிறதற்கு அவர்க  
ள் அப்போஸ்தலரைப் போலத் தருக்கங்களை  
நிதானமாய்த் தீர்க்கவும் வேதாகமத்தை எழு  
தவுந் தக்கதாகப் பரிசுத்தஆவியைப் பெற்றுக்  
கொண்டவர்களல்ல. அவர்களும் வேதப்பி  
ரமாணத்துக்குக் கீழடங்க வேண்டியவர்கள்.

இன்னும் திருவாக்குப் புத்தகம் நடுவனாய்  
இருக்க மாட்டாதென்று நீங்கள் எழுதினது  
வேதத்துக்கு விரோதம். ஏனென்றால் வேத  
த்தைபுஞ் சாட்சியையும் அதிகமாகக் கவனிக்  
க வேண்டும். அவர்கள் இந்த வாக்கியத்தின்ப  
டி செய்யாதே போனால் அருளுதயம் அவ  
ர்களுக்கு உதிக்க மாட்டாதென்றும் நாங்க  
ளாவது வானத்திலிருந்து வருகிற ஒரு தூத  
னாவது நாங்கள் அறிவித்த சுவீசேஷத்தைத் த  
விர வேறொரு சுவீசேஷத்தை உங்களுக்கு  
அறிவித்தாற் சரிக்கப்பட்டவனாய் இருக்கக்கட  
வெனென்றும் வேதஞ் சொல்லுகின்றது. ஆ  
கையாற் சுத்தமான ஆகமம் உண்மையான உ  
ரைகல்லாய் இருக்கின்றதென்றும் அப்படி  
யே சுத்தமான ஆகமத்துக்கு எதிரிடையாகக்  
காணப்படுகிறபடிப்பணியெல்லாம் ஆலோச  
னைச் சங்கங்களிலாவாகிலும் பழைய புதிய குரு

ன்று கேட்டில் அப்போல்தலருடைய நடப்படியில் புலத  
கத்து, மடு. அதிகாரத்தில் எழுதின மொரியாகச் செய்து  
சாரத்தைக்கொண்டு உண்டான தருக்கத்தைத் தீர்த்தவ  
ர்கள் தானேயாம். ஆனாலும் திருவாக்குப் புலதகம் எ  
ன்ற விவியப் புலதகம் இப்படிப்பட்ட வச்சுக்கு நீத  
வானென்று பதிதர் மொழிஞர்கள். ஆனாலும் அந்த வி  
வியப் புலதகம் திருவாக்குப் புலதகமல்லவென்று சாதி  
க்கிறவர்களுக்குத் தீர்மானம் அந்தப் புலதகத்துக்குப் பு  
றத்தியான் சொல்லுகிறதலவாயம் அந்தப் புலதகத்தானே  
நீதவானாய் இருப்பானல்லவென்று எழுதினீர்கள்.

அப்படி உண்மையும் அத்தாட்சியும் எங்க  
விடத்திலு மாத்திரம் வசிக்கிறதென்று உத்தேசி  
த்ததல்ல. நாங்களும் நீங்களும் கைக்கொள்ளு  
கிற திருவாக்குப் புலதகத்திலே மாத்திரம் உ  
ண்மையும் அத்தாட்சியும் வசிக்கிறதென்றும்  
நாங்களும் நீங்களும் அதிப்படி நடக்க வேண்  
டுமென்றுஞ் சொன்னோம். அல்லாமலும் ஒவ்  
வொரு மார்க்கத்தார் தங்கள் தங்கள் மார்க்கம்  
உண்மையென்கிறார்களென்றதும் வழக்காளிக  
ள் தங்கள் வழக்குக்கு நீதவானல்லவென்றதும்  
வழக்குத் தீர்க்க ஒரு பிறத்தியான் வேண்டுமெ  
ன்றதும் மெய்தான். ஆனாலும் அந்தப் புறத்  
தியான் வழக்குத் தீர்க்கிறது எந்தப் பிரமாண  
த்தைக்கொண்டு நாங்களும் நீங்களும் ஒத்துக்  
கொண்ட வேதப் பிரமாணத்தைப் பார்த்தொ  
த்துத் தீர்க்கிறதோ வேறொன்றினாலே தீர்க்கிற  
விவியப் புலதகத்தைத் திருவாக்குப் புலதக  
மல்லவென்று சாதிக்கிறவர்களுக்கு அது நீத  
வானல்லாதேபோனாலும் அதைத் திருவாக்கு  
ப் புலதகமென்று சாதிக்கிற எங்களுக்கும் உங்  
களுக்கும் வந்த தருக்கத்தைத் தீர்ப்பதற்கு அ



லே அறியலாம். இதுவே கல்லாதவர்களென்றது பரிசுத்தாவியினுலே வேதவியாக்கியானங்கல்லாத லெளகீக வியாபாரிகள் வேதத்தை வியாக்கியானம் பண்ணப்படாதென்பதற்கே அன்றி மற்றப்படியல்ல. ஆகையினுலே வேதவசனத்தைப் புரட்டாதபடிக்கு எல்லாரும் எச்சரிக்கையோடே அதைப் படித்தறிய வேண்டிவது.

இன்னும்,

தமிழ்ப்பாஷையாலே வெளிப்படுத்தப்பட்டபுஸ்தகத்திருச் சபைக் கூட்டத்தாரால் நியமிக்கப்பட்டதனினுட்க் தமிழ்ப்படுத்தினவர்களுக்குச் சில வார்த்தைகள் விளக்கமற் சரியாகப் படுத்தாதினாலும் பாஷையிலேயுள்ளபுஸ்தகத்தில் வார்த்தைக்கு மிகுந்த வேற்றுமையுள்ளவைகளேகித்திருக்கிறதினாலும் அந்தப் பிரபந்தத்தை ரோமானு திருச் சபைக்கடய்யவர்களாலே கைக்கொள்ள ஏறுவதல்ல, என்று சொன்னீர்கள்.

ஆனாலும் பராபரனுலே திருவாக்குப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட யூதர் கைக்கொள்ளாத சில புத்தகங்களைத் தவிர மற்றுந் திருவாக்குப் புத்தகங்களைத் தானே உல்காத்தென்னும் லத்தின் விவீரியவுக்குச் சரியாய்த் தமிழ்ப்பாஷையிலே திருப்பிக் கொடுக்கிறோம். ஆகையினுலே தமிழிலே திருப்பப்பட்ட திருவாக்குப் புத்தகங்கள் உங்கள் திருச் சபைக் கூட்டத்தாராலே நியமிக்கப்பட்டதே அன்றி வேறல்ல. நாங்கள் திருப்பிக்கொடாமல் இருக்கிற புத்தகங்களுயும் கொடுக்க வேண்டியதென்றால் அவைகளை நீங்கள் தானே திருப்பிக்கொடுக்கலாம். தமிழ்ப்படுத்தினவர்களுக்குச் சில வார்த்த

தைகள் விளங்காமற் சரியாகப் படுத்தவில்லை  
 யென்றும் பாஷையிலே உள்ள வார்த்தைக்கு  
 மிகுந்த வேற்றுமையுள்ளவைகள் ரேகித்திருக்  
 கின்றதென்றும் சொன்னீர்களே. அப்படியா  
 னால் இன்னவிண்ண வசனங்களிலே வேற்றுமை  
 உண்டென்று நீங்கள் எடுத்துக்காட்டுவதும் அவைகளை  
 மூல பாஷைகளின் படி பிழைநீர்த்துக்  
 கொடுப்பது உங்களுக்கு நீதமாயிருக்கும். லத்தீ  
 ன்பாஷையிலுள்ள திருவாக்குப்புத்தகம் பலப  
 ல பாஷையிலே திருப்பப்பட்டிருக்கையால் நீங்  
 களென்றாலும் உங்களில் அதிக படிப்பாளிகள்  
 என்றாலும் அதைத் தமிழ்ப் பாஷையில் திருப்  
 பக் கூடாதென்பதற்கு நியாயம் இல்லை. அப்  
 படிப் படிப்பாளிகளுக்குத் தமிழ்ப் பாஷை  
 யிற் திருப்பக் கூடாதிருந்தால் நீங்கள் லத்தீன்  
 பாஷையிலேயுள்ள வாக்கியங்களை எடுத்துத் த  
 மிழ்ப் பாஷையிலே பிரசங்கம் பண்ணுவதுங்  
 கூடாததாயிருக்க வேண்டும்.

இதுவன்றி உங்கள் மேன்மையை வியப்பத  
 ற்கான சில வாக்கியங்களைத் தமிழ்ப்படுத்திக்  
 கொடுத்து நீங்கள் போதிக்கிற தப்பிதங்களை  
 வெளிப்படுத்துவதான வாக்கியங்களைத் தமி  
 ழ்ப் படுத்தக் கூடாமற் போனதென்ன? உல்  
 காத்தென்னும் லத்தீன் வீவீலிய அல்லாமல்  
 வேறொரு பாஷையிலும் வீவீலியவை வாசிக்க  
 க்கட்டளை இல்லையென்றால் உங்கள் நயத்துக்  
 கானவைகளைத் தமிழிலே வாசிக்கலாமென்ற  
 ம் அதற்கு வீரோதமானவைகளைத் தமிழிலே  
 வாசிக்கப் பட்டதென்றுங் கட்டளை இருக்கிற

தோ? இப்படி நீங்கள் வீண் போக்குகளைச் சொல்லித் திருவாக்குப் புத்தகத்தைச் சனங்களுக்குக் கொடாமல் இருக்கிறது லத்தீன் விவிலியவுந் தமிழ் விவிலியவும் வேற்றுமையாய் இருக்கிறதினாலும் அல்ல, திருவாக்கை வாசிக்கிறவர்கள் நட்ப்பட்டுப் போவார்கள் என்பதினாலும் அல்ல, அதைக் கொடுத்தால் உங்கள் களப் போதகம் வெளியாகுமென்றும் உங்களுக்கு நட்பம் வருமென்றும் உங்கள் புத்தகம் பழைய புதிய ஏற்பாடுகளுக்கு விரோதமாயிருக்கிறதென்றும் பயப்படுகிறதினாலேதான் அது காரியத்தைச் சனங்கள் அறியும்படி உங்கள் அவத்தமான போதகங்களிற் சிலவற்றை அறிவிக்கிறோம்.

க. யோவான், எழுதின, எ. அதி. 10. வசனத்திலே பராபரனுடைய சித்தத்தின்படி செய்ய ஒருவனுக்கு மனம் இருந்தால் அவன் இந்த உபதேசம் பராபரனால் உண்டாயிருக்கிற தோ நானாய்ப் பேசுகிறேனோ என்கிறதை அறிவானென்று கிறிஸ்துநாதர் சொல்லியிருக்க நீங்கள் திருச்சபையின் குருமார் மாத்திரம் வேதவாக்கியத்தின் கருத்தை அறிவார்கள். மற்றோருவரும் அறிய மாட்டார்கள் என்கிறீர்கள்.

உ. சாலோமோன் எழுதின வாக்கியம், நய அதி. ௬, வாக்கியத்திலே அவர் உன்னைக் கடிந்து கொள்ளாதபடிக்கும் நீ பொய்யராய்க் கண்டிப்பிடிபடாதபடிக்கும் அவருடைய வசனங்களோடு ஒன்றும் கூட்டாதிருவென்று சொல்லியிருக்கவும் நீங்கள் வேதவாக்கியத்திற் சிலவற்

றைக் கூட்ட ரோமானுசபை தத்துவமுள்ள தென்று சொல்லி யோசேப்பு மரிபாள் முதலானவர்களுடைய சரித்திரங்களைத் திருவாக்கு புத்தகமென்று சுவடிகளுக்குக் கொடுக்கிறீர்கள்.

ந. மத்தேயு. ய௫. அதி. கூ. ஸலோ. மனிதரின் கற்பனைகளாகிய போதகங்களைப் போதிக்கிறவர்களாய் விருதாவிலே நமக்கு ஆராதனை செய்கிறார்களென்று எழுதியிருக்கவும் நீங்கள் திருச்சபையின் குருமார் உண்டிபண்ணின முதுமொழிகள் திருவாக்குப் புத்தகத்துக்குச் சமானமென்று கற்பிக்கிறீர்கள்.

ச. மோசே எழுதின, ௫. ஆகமம். ச. அதி. உ. வசனத்திலே, உங்கள் பராபரனாகிய கருத்தரின் கற்பனைகளை நீங்கள் கைக்கொள்ளும்படிக்கு நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றுங்கூட்டவும் அதில் ஒன்று குறைக்கவும் வேண்டாமென்று எழுதியிருக்க நீங்கள் பத்துக் கற்பனைகளைக் கொடுக்கும் பொழுது மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ்த்தண்ணீரிலும் உண்டானவைகளுக்கு ஒத்திருக்கிற ஒரு சுருபத்தையானாலும் யாதொரு விக்கிரகத்தையானாலும் நீ உனக்கு உண்டாக்கவும் நமஸ்கரிக்கவுஞ் சேவிக்கவும் வேண்டாமென்ற கட்டணையைக் குறைத்துக் கொடுக்கிறீர்கள்.

௫. மோசே எழுதின. ௫. ஆகமம். ச. அதி. ய௫. வசனத்தில், கருத்தர் ஒரேப்பென்ற பருவத்திலே அக்கினியின் நடுவில் இருந்து உங்களோடே பேசுகிற நாளிலே நீங்கள் ஒரு

ருபையுங் கண்டதில்லை. ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்தி ஆணுருபம் அல்லது பெண்ணுருபம் அல்லது பூமியில் இருக்கிற யாதொரு மிருகத்தின் உருபம் அல்லது ஆகாயத்திலே பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியினுருபம் அல்லது பூமியிலுள்ள உளர்வனவற்றினுருபம் அல்லது பூமியின் கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருபமாயிருக்கிற யாதொரு விகிரக சாயலான கருபங்களை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு மிகவும் எச்சரிக்கையாய் இருக்கின்றன திட்டமாய்க் கற்பித்திருக்க நீங்கள் கிறிஸ்துநாதர் மரியாள் மற்றுஞ் சுந்தவாளர் இவர்கள் சாயலான கருபத்தைப்பண்ணி அதை ஆசரிக்க வேண்டுமென்று போதிக்கிறீர்கள்.

கூ. மத். ச. அதி. ய. வச. உன் பராபரனுடைய கந்தரைப் பணிந்து அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாகவென்று எழுதியிருக்க நீங்கள் கன்னிமரியாள் சந்தந்தோனி ருசையப்பர் முதலானவர்களை நமஸ்கரித்து வணங்க வேண்டுமென்று சொல்லுகிறீர்கள்.

ஏ. பவுல்தீமோத்தேயுவுக்கு எழுதின. க. நிருபம். உ. அதி. ரு. வாக்கியத்திலே ஒரே பராபரனும் பராபரனுக்கும் மனிதருக்கும் ஒரே மத்தியஸ்தரும் உண்டு. இவர் எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனிதனாகிறிஸ்துதானென்றும் கொள்கோசருக்கு எழுதின. கூ. அதிகாரம். யச. வசனம் நீங்கள் வார்த்தையினாலாகிலும் கிரியையினாலாக

கிலும் என்ன செய்தாலும் அதையெல்லாம் கத்  
 தாகிய இயேசுவின் நாமத்திலே செய்து அவ  
 ற் முன்னிலையாகப் பிதாவாகிய பராபரணத்  
 தோத்திரியுங்களென்றும் எழுதியிருக்க நீங்கள்  
 மரியான் முதலான சுத்தவாளரைப் பராபரண  
 க்கும் மனிதருக்கும் உண்டான மத்தியஸ்தரா  
 க மன்றும்படி போதிக்கிறீர்கள்.

அ. அப்போஸ்தலனாகிய யாக்கோபு எழுதி  
 ன நிருபம். உ. அதி. ய. வாக்கியம். ஒருவன்  
 வேதனால் முழுவதையுங் கைக்கொண்டாலும்  
 ஒரே பிரமாணத்திற்குத் தப்பி நடந்தால் எல்  
 லாப் பிரமாணங்களுக்கும் விரோதமாய்க் குந்  
 தவாளியாயிருப்பானென்று எழுதியிருக்க நீங்  
 கள் சில சில பாவங்கள் அற்பமென்றும் அவை  
 களுக்காக இலசுவாய்ப் பொறுதி அடையலா  
 மென்றுஞ் சொல்லுகிறீர்கள்.

க. யோவான் எழுதின, க. நிரு. ச. அதி. எ.  
 வாக்கியத்தில் யேசுக்கிறிஸ்துவனுடைய இரத்  
 தம் நம்மை எல்லாப் பாவமும் நீங்கள் சுத்திக  
 ரிக்கின்றதென்று எழுதியிருக்க நீங்கள் பெரிதா  
 ன பாவங்களுக்காக அவதாரம் படாவிட்டாற்  
 பொறுதி விடையாதென்று உபதேசிக்கிறீர்கள்.

ய. அப்போஸ்தலனாகிய யாக்கோபு எழுதி  
 ன நிருபம். ரு. அதி. யச. வாக்கியம். நீங்க  
 ள் குணமாகிறதற்கு ஒருவருக்கொருவர் பாவ  
 ங்களை அறிக்கையிட்டு ஒருவருக்காக ஒருவர்  
 செயம்பண்ணுங்களென்று கற்பித்திருக்க நீங்  
 கள் எங்களுக்கு மாத்திரம் பாவத்தை அறிக்கை  
 பண்ணவும் அதற்காகத் தண்டண்ப்படவும் அ

பாதக் கொடுக்கவும் வேண்டி மென்று உப  
தேசித்து முன்முடிசூட்டி முகத்திலே துப்பி  
முழங்காலிலே நடத்தி அபராதங்களையும் வாங்கி  
குத்தீர்கள்.

103. சிறிஸ் துநாதருடனே இருந்த அப்போ  
ஸ்தலக் பரிசுத்த ஆலையைப் பூரணமாய் அடைந்  
திருந்தும் அற்புதங்கள் செய்ய வல்லமை பெற்  
நிருக்கும் இவ்வுலகத்தில் ஒருடைய பாவங்களை  
ப்பொறுக்கிறீர்களோ அவைகள் பொறுக்கப்  
பட்டது தானென்ற வாக்குத்தத்தம் அடைந்தி  
ருந்தும் சருவேசுவரன் உன்னுடைய பாவத்தை  
ப்பொறுத்துக்கொண்டானென்ற அவருடைய  
சித்தத்தைப் பரிசுத்த ஆவியினால் அறித்துரை  
ன்னதல்லாமற் தங்கள் பாவம் பொறுக்கக் கூ  
டியவர்களென்று சொல்லவில்லை. அப்படியி  
ருக்க மாற்கு எழுதின சுவிசேஷம். உ. அதி. எ.  
வசனத்திலே பராபரன் ஒருவரையல்லாமற்  
பாவங்களை மன்னிக்கத்தக்கவர் ஆரென்று எழு  
தியிருக்கிறதற்கு விவாதமாக நீங்கள் பாவம்  
பொறுக்கத் தத்துவம் பெற்றிருக்கிறீர்களென்று  
உபதேசிக்கிறீர்கள்.

104. பவுல் எபேசியருக்கு எழுதின நிருப  
ம், உ. அதி. எ. கூ. வா. சிறுபையினாலே வி  
சுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்  
ள். இது உங்களால் உண்டான துமல்ல, இது ப  
ராபரனுடைய கவு. யாதொருவன் பெருமை  
பாராட்டாதபடிக்கு இது கிரியையினால் உண்  
டானதல்லவென்று சொல்லியிருக்கவுஞ் சந்தி  
ரிப்பையினாலே மோட்சஞ்சேரலாமென்று போ  
திக்கிறீர்கள்.

யசு பவுல் உரோமாபுரியாருக்கு எழுதின  
 நிருபம். ௬. அநி உசு, உசு. வாக்கியம். எ  
 ல்லாரும் பாவஞ்செய்து பாபாணுடைய ம  
 கிமைபற்றவர்களாய் இருந்து இலவிசமாய் அ  
 வருடைய கிருபையினுலே கிறிஸ்து இயேசுவின்  
 உள்ள மீட்டுதலைக் கொண்டு நீதிமாண்களாக்க  
 ப்படுகிறார்களென்று சொல்லியிருக்க நீங்கள்  
 கண்ணி யரியாள் மற்றுள்ள சுத்தவாளருடைய  
 புண்ணியங்கள் தக்களுடைய இரட்சிப்புக்குக்  
 கண்டு யிஞ்சியதைக் கிறிஸ்துநாதருடைய புண்  
 ணியங்களோடே சேர்த்துவைத்திருக்கிறதென்  
 னும் அந்தப் புண்ணியங்களாலே சந்தப்பாட்பு  
 பாவம் பொறுக்கக் கூடியவரென்றும் போதி  
 க்கிறீர்கள்.

யசு. அப்போஸ்தலருடைய நடபடி. அ. அ  
 தி. உயி. வாக்கியம். உன் பணம் உன்னோடே  
 கூடக் கேட்டுக்குள்ளாகக் கடவது. ஏனென்  
 னும் பாபாணுடைய ஈவைப் பணங்களாற் ச  
 ம்பாதிக்க நினைத்தாயென்று எழுதியிருக்க யா  
 தொருவன் பிரசித்தமான பாவஞ்செய்திருக்  
 கில் அவன் தன் பாவத்துக்குத் தக்கதாகவுந் த  
 குதிக்ருத் தக்கதாகவும் பணம் கொடுத்தாற்  
 பாவத்திருமென்று போதிக்கிறீர்கள். அல்லா  
 மலுங்களவு செய்தவன் ன ரூபாவும் கண்ணிசுரு  
 டையசற்பழித்தவன், சஇ. ரூபாவுந் தாயுடனே  
 யாவது சகோதரத்துடனேயாவது விபசாரம்  
 பண்ணினவன், கூடு ரூபாவும் கருப்பம் அழித்  
 தவன், கூடு ரூபாவும் வைப்பாட்டி வைக்கிறவ  
 ர்கள், இவ. ரூபாவும் அபராதம் கொடுத்தால்



அவர்களுடைய பாவந்தீர்த்துபோமென்று உரோமானுச் சபைத் தெண்ட புத்தகத்தின் கட்டளைப்படி சொல்லுதிநீர்கள்.

109. பிரசங்கியின் புத்தகம், யசு. அதி. ௩. வசனம். மரத் தென்றிசையாய் விழுந்தாலும் வட திசையாய் விழுந்தாலும் விழுந்தவிடத்திலே இருக்குமென்றும், லூக், உரு. அதி. ௪௩. வச. தம்முடனே கூடச் சிலுவையில் அறையுண்ட கள் வனுடனே இன்று நீ என்னுடனே கூடப் பரதிசில் இருப்பாயென்றும், லூக், யசு. அதி. இலாசருவும் ஐசுவரியவானும் மரித்தவுடனே மோட்சத்திலும் நரகத்திலும் இருந்தார்களென்றும் சிறிஸ் தூநாதர் அறிவித்திருக்க உத்தரிக்கிற தலம் இருக்கிறதென்றும் ஓற்றத்துபோன ஆத்துமாக்கள் அதிலே இருக்கின்றனவென்றும் அவைகளை மோட்சத்திலே சேர்க்க அந்த ஆத்துமாக்கள் பேருக்குப் பூசை வைக்க வேண்டுமென்றுஞ் சொல்லிச் செத்தப்போனவர்களுடைய பிள்ளைகள் சுற்றத்தாரிடத்திலே பணம் வாங்கி அவர்களை மோசம் போக்குவதுமன்றி அவிசவர்சத்துக்குமுள்ளாக்கி அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதின நிருபம், உ. அதி. ௩. வாக்கியம். கட்டுவார்த்தையால் உங்களிற் பொருளாசையாய் வியாபாரம் பண்ணுவார்களென்று எழுதிய வசனத்தை நிறைவேற்றுகிறீர்கள்.

110. அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கெழுதின நிருபம், உ. அதி. யசு. வசனம். பேதுரு அந்தியோகியாப் பட்டினத்திற்கு வந்த பொழுது அவன் தப்பித்தஞ்செய்ததினால்

நான் முகாமுகமாய் அவனோடே எதிர்த்தே  
 னென்றுங் கொரிந்தியருக்கு எழுதின, உ. நிரு  
 பம். யக. வாக்கியம். நானோவெனில் மகா பி  
 ரதானமான அப்போஸ்தருக்கு ஒன்றிலுந் தா  
 ழ்ச்சியானவன் அல்லவென்றும் பலுல் பேது  
 ருவைக் கடிந்தகொண்டாரென்றும் பேது  
 ருவக்குப் பலுல் குறைந்தவர் அல்லவென்றும்  
 காணலாயிருக்க நீங்கள் அப்போஸ்தலமார் எ  
 ல்லாருக்கும் பேதுரு முதற் பேராய் இருந்தா  
 ரென்று போதிக்கிறீர்கள்.

யச. மத்தேயு எழுதின சவிசேஷம், உக. அதி.  
 அ. வாக்கியம். கிறிஸ்துநாதர் நீங்கள் இரபீ  
 யென்று சொல்லப்பட வேண்டார். ஏனென்  
 றால் ஒருத்தர் உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.  
 அவர் கிறிஸ்து. நீங்கள் எல்லாருஞ் சகோதரர்  
 களாய் இருக்கிறீர்களென்று திருவுளம் பந்தியி  
 ருக்க மனிதரால் சியமிக்கப்பட்ட சந்தப்பாப்  
 பவைப் பூலோக தம்பிரானுஞ் சருவலோக பி  
 தாவுக் கத்தரும் ஆண்டவருமென்று சொல்ல  
 வேண்டுமென்கிறீர்கள்.

யஅ. யோவான் எழுதின சவிசேஷம், யஅ.  
 அதி. கக. உச. என் இராச்சியம் இந்த உலக  
 த்தினுடையதல்ல உலகத்தினுடையதாய் இ  
 ருந்தால் என் பவிலிடக்காரர் போராடியிரு  
 ப்பார்களாம் என்றுங் கிறிஸ்துநாதர் திருவுளம்  
 பந்தியிருக்கச் சந்தப்பாப்புச் சேனைத்தளங்க  
 ளை உடையவராய் மூன்று கிரீடந்தரித்து மு  
 யு உலகத்தையும் அரசாட்சிபண்ணத்தக்கவ  
 ராய் இருக்கிறாரென்று போதிக்கிறீர்கள்.

யக. யோவால், யக, அதி. யடு. வாக்கிய  
 ம். திறிஸ்துநாதர் சகலத்துக்கும் ஆண்டவரா  
 ய் இருந்தாலும் ஒரு பணிவிடைக்காரனைப்  
 போல மரணபரியந்தந் தம்மைத் தாழ்த்தி ஒரு  
 தருணத்தில்த் தமது சீஷர்களுடைய கால்களை  
 க் கழுவி நான் இதை உங்களுக்குச் செய்தது  
 போல நீங்களுக்கு செய்யும்படிக்கு முன் மாதி  
 ரி வைத்தேனென்று சொல்லியிருக்க இராசாக்  
 கள் தானும் சந்தப்பாப்புடைய பாதத்தை மு  
 த்திசெய்யப் பாத்திரர் அல்லவென்றான் சரு  
 வருக்கும் அவர் ஒரு மேலானவராய் இருக்கரு  
 ரென்று சொல்லுகிறீர்கள்.

உய. பேதரு எழுதின, க. நிருபம். உ.  
 அதி. யடி. வசனம். சீவலைக்காரரோ, எல்லாப்  
 பயத்துடனே எசுமாவர்களுக்குக் கீழ்ப்படிந்  
 திருங்கள். நல்லவர்களுக்குச் சாத்தருணமு  
 ள்ளவர்களுக்கும் மாத்திரமல்ல. முரடருக்  
 குங் கூடத்தானே என்று சொல்லியிருக்கக் கு  
 டிசனங்களாவது பணிவிடைகாரராவது எசு  
 மாவர்களுக்குக் கீழ்ப்படிபாய்மல் நேருடானு ச  
 பைக்கு நன்மை வரும்படி மற்றுமார்க்கத்தா  
 ருக்கு விரோதமான பாவஞ்செய்தாலும் அ  
 து பாவமல்லவென்று சந்தப்பாப்பு போதிப்  
 பி்கிறார்.

உக. பவுல் ஏபிரேயருக்கு எழுதின நிருப  
 ம். யக. அதி. ச. வசனம். விவாகம் எல்லா  
 ரிடத்திலுங் கனமுள்ளதும் விவாகமஞ்சந் தீட  
 டில்லாததுமாய் இருக்கக் கடவதென்றதுந் த  
 விரத் தீமோத்தேயுக்கு எழுதின, க. நிருபம்.

௩. அதி. உ: வாக்கியம். கண்காணி குற்றச் சாட்டில்லாதவனும் ஒரே பெண்சாதியின் பருஷினுமாயிருக்க வேண்டுமென்றுஞ் சொல்லியிருக்கக் குருக்கள்மார் விவாகம் பண்ணுகிறது குற்றமென்று சொல்லுகிறீர்கள்

உஉ. கோளோசேயருக்கு எழுதின நிருபம், உ. அதி. யசு. வசனம். போசனத்தையும் பாணத்தையும் பண்டிகையையும் மாதப் பிறப்பையும் ஓய்வுநாளையும் குறித்து யாதொருவன் உங்களைக் குற்றமாய் நிறணிக்க வேண்டாமென்று எழுதியிருக்கப் பவுல் தீமோத்தேயுக்கு எழுதின, க. நிருபம். ச. அதி. க. வசனத்தொடங்கி, ௩. வசனம் மட்டும். விவாகம்பண்ணாதிருக்கவும் விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் தோத்திரத்துடனே வாங்கிக் கொள்வதற்குப் பராபரம் சிட்டித்த தீன்பண்டங்களுக்கு விலகியிருக்கவும் சதிப்பித்துத்தங்கள் சுயமனச் சாட்விலே குடுண்டவர்களான பொய் வசனக்காரர் பண்ணும் மாயத்தினுற்றகையாந்தரகாலங்களிலே சிலர் மோசம்போக்கிற ஆலிகளுக்கும் பசாசுகளின் போதகர்களுக்கும் செலிகொடுத்து விசுவாசத்தை விட்டு மரளவியூவார்களைன்று ஆலியானவர்களைப்பொருளாய்ச் சொல்லுகிறாரென்று எழுதிய பிரகாரமாய் வெள்ளிக்கழமைகளிலும் ஆகமணகாலங்களிலும் இறைச்சி விலக்க வேண்டுமென்றும் அதை விலக்காதவர்கள் குற்றமுள்ளவர்களென்றுஞ் சொல்லுகிறீர்கள்.

உ௩. பவுல் கொரிந்தியருக்கு எழுதின, க.

சிருபம், யச. அதி. யச. வாக்கியம். நீ ஆ  
வியினால் இஸ்த்தோத்திரித்தாத் கல்லாதவனு  
டைய இடத்திலே சித்திரவன் எப்படி உன்  
தோத்திரத்துக்கு ஆமணென்பான். நீ சொ  
ல்லுகிறதினைதென்று அறியானே என்று சொ  
ல்லியிருக்கவும் வெகு பேர் அறியாத தலத்தி  
ன் பாஷையிலே நீங்கள் செபங்களை உச்சரிக்க  
கிறீர்கள்.

உச. அப்போஸ்தலர் நடபடி, அ. அதி. உ.  
வாக்கியம், ய. அதி. சக. வாக்கியத்திலும் அ  
ப்போஸ்தலர் தண்ணீரினால் மாத்திரம் ஞான  
ஸ்நானங் கொடுதாரர்களென்று காணலாயிருக்க  
வும் நீங்கள் முகத்தில் ஊதி வாயிலே உப்பிட்டு  
முகத்திலுங் காதினுற் துப்பலைப்போட்டுத்த  
லையிலே எண்ணெய்கையப் பூசி ஆசினீர்தெளி  
த்து இப்படிச் சடங்குகளுடனே ஞானஸ்தா  
னங்கொடுக்கிறீர்கள்.

உடு. லிசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகி  
றவன் எவனோ அவனே இரட்சிக்கப்படுவா  
னென்று வேத வாக்கியம் படிப்பிக்கவும் நீங்  
கள் அப்போஸ்தலமார் பிணியாளிகளை எ  
ண்ணெய்யாற் பூசினது போல யாதொருத்த  
ர் மரண அவஸ்தையில் இருக்கும் பொழுது அவ  
ர்களை எண்ணெய்யாற் பூசிச் சில சடங்குக  
ளைச் செய்வதினால் அவர்களுடைய ஆத்தமர  
மோட்சஞ் சேருமென்று படிப்பிக்கிறீர்கள்.  
அப்போஸ்தலமார் பிணியாளிகளை எண்ணெய்  
யினுற் பூசினது பிணியாளிகளைக் குணமாக்க  
வேயன்றி அவர்கள் ஆத்தமர மோட்சஞ் சே

ரும்படியல்ல.

உக. சந்திர சாதத்திலே கிறிஸ்துநாதர் எழுந்தருளுகிறாரென்றும் எழுந்தேற்றத்தின் பின் அத்தர் சந்திரசாத அப்பங் கிறிஸ்துநாதருடைய மெய்யான சரீரமும் உதிரமுமாப்ப் போகிறதென்று சொல்லுகிறீர்கள். அப்படியான மாறிப்போகின்றதென்று கேட்டாற் கிறிஸ்துநாதர் அப்பத்தை எடுத்துப் பிட்டுச் சீலீருக்குக் கொடுக்கும் பொழுது இது உங்களுக்காகப் பிட்டுப்படுகிற எனது சரீரமாய் இருக்கின்றதென்றும் பாத்திரத்தை எடுத்துக் கொடுக்கும் பொழுது உங்களுக்காகச் சிந்தப்படுகிற என் இரத்தமென்றுச் சொன்னதினற் சந்திரசாத அப்பங் கிறிஸ்தவினுடைய சரீரம் தானென்று சொல்லுகிறீர்கள். அப்படியானால் நான் திராட்சக்கொடியென்றும் நானே வழியென்றும் வாசலென்றும் சொல்லுகிறேன். அதற்கும் அவர் கொடியாயும் வழியாயும் வாசலாயும் இருக்கிறாரென்று எண்ண வேண்டுக. அல்லாமலும் அவர் சரீரம் உயிரோடிருக்க அப்பத்தை எடுத்துக்கொடுத்த பொழுது அவர் தமது சொந்தச் சரீரத்தைத் தாம் எடுத்துக் கொடுத்து இதில் புதியுங்கொண்டு சொல்லுகிறேன் என்று ஒருவரும் எண்ணுகிறது நியாயம் அல்ல.

உச. இயேசு காட்டிக்கொடுக்கப் பட்ட அன்றிராத்திரி அப்பத்தை எடுத்து இஸ்தோத்திரப்பண்ணி அதைப் பிட்டு இதை வாங்கிப் புதியுங்கொண்டு சொன்னதல்லாமல் இதை எழு

நீதருளப்பண்ணி நமஸ்கரியுங்கொன்று சொல்லவில்லை. நீங்களோ சந் பிரசாத அப்பத்தை எழுந்தேற்றம்பண்ணி ஒரு விக்கிரகத்தைப் போல அதை நமஸ்கரிக்க வேண்டுமென்று போதிக்கிறீர்கள்.

உஅ. பவுல் கொரிந்தியருக்கு எழுதின, க. நிரு. ய. அதி. யசு. சலோகந்தொடுத்தும் பதினேழு மட்டும். நாங்கள் ஆசீர்வதுக்கின்ற ஆசீர்வாதத்தின் பாத்திரங்கிறிஸ் தவினுடைய இரத்தத்தின் ஐக்கமாயிருக்கிறதல்லவோ? நாங்கள் பிட்டுக்ரம் அப்பக் கிறிஸ்துவினுடைய சீரத்தின் ஐக்கமாயிருக்கிறதல்லவோ? ஒரே அப்பமான படியினால் அனைகரான நாம் ஒரே சீரமாய் இருக்கிறோமே. ஏனெனில் எல்லாரும் அந்த ஒரே அப்பத்தக்குப் பங்குள்ளவர்களாய் இருக்கிறோமென்று சொல்லியிருக்கவும் நீங்கள் எழுந்தேற்றம்பண்ணுகிற சந் பிரசாத அப்பத்தைப் பிட்காமலும் ஒரே அப்பத்திலே கொடாமலும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக அப்பங்களைப் பண்ணிக் கொடுக்கிறீர்கள்.

உசு. பவுல் ஏபிரேயருக்கு எழுதின நிருபம். கூ. அதி. உஉ. சலோகந்தொட்டி, உஅ. மட்டும். கொஞ்சங் குறைவ எல்லாம் நீபாயப் பிரமாணத்தின்படி இரத்தத்தினுலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ் சிந்துதல் இல்லாமல் மண்ணிப்பு உண்டாகாதென்று எழுதியிருக்க நீங்கள் புகைசுவைக்கிறபொழுதெல்லாம் கிறிஸ்துநாதர் மெய்யாகவே சிவித்திருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும்மாகத் தம்மை இரத்தமில்லா

த பலியாய் ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்கிறீர்கள்.

௩௩. அப்போஸ்தலனாகிய பவுல் ஏபிரேயருக்கு எழுதின திருபத்து. கூ. அதி. உஅ. சுவோகம். கிறிஸ்து அனைகருடைய பாவங்களைச் சமந்து தீர்க்க ஒரேவிசை பலியானொன்று எழுதியிருக்கவும் நீங்கள் சந்பிரசாத அப்பத்தை எழுந்தேற்றம் பண்ணும் பொழுதெல்லாங் கிறிஸ்துநாதர் அப்பத்திலே எழுந்தருளி முறைக்கு முறை பலியாகிறுரென்கிறீர்கள்.

௩௪. பவுல் கொரிந்தியருக்கு எழுதின, க. நிருபம். யச. அதி. உஅ. வாக்கியம். மனிதன் தன்னைத் தான் சோதித்தறிந்து இப்படியே இந்த அப்பத்திற் புசித்துக் கத்தருடைய பாத்திரத்திலே குடிக்கக் கடவென்று சொல்லியிருக்கவும் நீங்கள் அப்பத்தை மாத்திரங் கொடுத்துப் பாணத்தைக்கொடாமல் இருக்கிறீர்கள்.

௩௫. ஆதாமிலே எல்லாரும் மரித்தார்கள். மரணம் எல்லார் மேலும் வந்ததென்றும் பாவஞ் செய்பாத மனிதன் இவ்வென்றும் வேத வாக்கியம் படிப்பிக்க நீங்கள் கன்னி மரியான் பாவஞ் செய்தவனாமல்லப் பாவத்திலே பிறந்தவனாமல்லவென்கிறீர்கள். உங்கள் புத்தகங்களிலே இவ்விதமான மாறுபாடுகள் இருக்கையாற் பொல்லாங்குசெய்கிறவனெல்லாம் வெளிச்சத்தைப் பகைத்துத் தன் கிரியைகள் அடட்டப்படாத படிக்கு வெளிச்சத்தண்டை வராதிருக்கிறுனென்று கிறிஸ்துநாதர் சொல்லிய பிரகாரமாய்க் கிறிஸ்தவர்கள் கைக்கொ



ஸீடு நடக்கிறதற்குப் பூரணமுஷ்னதுந் தவநி  
 ல்லாததுமான திருவாக்குப் புத்தகத்தைச் சன  
 ங்கள் வாசியாதபடி நீங்கள் தடைபண்ணுகிறது  
 அவர்களுடைய ஆத்தமாவுக்கு மோசம் வரு  
 மென்றல்ல, உங்கள் சபையார் உண்டிபண்ணி  
 ன பேதமான போதகங்கள் வெளியாகுமெ  
 ன்றுதான் எப்பதற்குச் சந்தேகம் இல்லை. உ  
 ங்கள் போதகந் தவறற்றதென்று நீங்கள் சொ  
 ல்லுகில் உங்கள் சனங்கள் வேத வாக்கியத்தை  
 க் கொண்டு பரிசோதித்து நல்லதோ அல்ல  
 வோவென்று ஆராய்ந்து பார்க்க ஒட்டுங்கள்.  
 அப்படியிப் பார்த்தாற் பவுவ் தெசலோனியருக்  
 கு எழுதின, உ. நிருபம். உ. ஆதி. ௬, ௪, ௮,  
 ௧௦. வச. ஒருத்தனும் உங்களை எந்த விதத்தினு  
 லாகிலும் மோசம்போக்க வேண்டாம். என்ன  
 னில் மரள விழுதல் முந்திவந்து தேட்டினுடைய  
 மகனாகிய பாவத்தின் மனிதன் வெளியானு  
 லொழிய அந்த நாள் வராதது அவன் எதிர்த்து  
 நிற்கிறவனுந் தேவன் அல்லது மகத்தவம் எ  
 ன்னப்பட்ட எல்லாவற்றுக்கும் மேலாய் உயர்  
 ந்து பாபரனுடைய தேவாலயத்தில் தேவனை  
 ப்போலேதானே உளுக்காருகிறவனுமாய் இரு  
 ந்து தண்ணீரானே தேவனென்று காண்பிப்  
 பவன் அப்பொழுது அக்கிரமக்காரன் வெளி  
 யாவான். அவனைக் கருத்தர் தம்முடைய வாயி  
 ன் ஆவியினுந் போக்கிவிட்டுத் தம்முடைய வ  
 ருகையின் பிரசன்னத்தினால் நாசம் பண்ணுவா  
 ன். அவன் வருசை சாந்தானுடைய செயலின்ப  
 டி எல்லாப் பொடியான எல்லாம அடையாள

ங்கள் அற்புதங்களுடனேயுங் கெட்டுப்போகி  
 றவர்களிடத்தில் அநீதத்தினுடைய எல்லாவிதத்  
 துடனேயும் இருக்கின்றது. அவர்கள் இரட்  
 திக்கப்படுவதற்குச் சத்தியத்தின் கிணைதத்தை  
 ஏற்றுக்கொள்ளாதேபோனதுக்குப் பதிலாகத்  
 தானேயென்று சொல்லியிருக்கிற கேட்டினு  
 டைய மகன் சீதப்பாப்புத்தானென்று எல்லா  
 ரும் நம்பவேண்டியதாய் இருக்கும். ஏனென்  
 றால் வேதத்துக்கு எதிர்த்து நீர்கிறவருந் தே  
 வாலயத்திலே தேவனைப்போல உளுக்கார்த்து  
 மனிதரைச் சபிக்கவும் ஆசீர்வதிக்வும் மனித  
 ருடைய பாவங்களைப் பொறுக்கவும் தக்கதாக  
 த் தேவ தத்துவம் பேற்றிருக்கிறேன் என்கிற  
 வரும் வெகு அற்புதங்களைச் செய்வெனென்று  
 பொய்யாகச் சொல்லுகிறவருமாய் இருக்கிற  
 ரென்றும் அவனைப் பராபரன் தமது வாயின்  
 ஆலினால் அழித்துப்போடுவாரென்றும் அநிய  
 லாய். இக்காலத்திலும் பராபரனுடைய வா  
 யின் ஆலியாகிய தேவ வசனத்தை வாசித்து அ  
 தில் அனைவர் உங்கள் தலையாகிய சீதப்பாப்பு  
 வின் போதகங்களெல்லாம் பொய்யென்று க  
 ண்டறிந்தும் இருக்கிறார்கள். உங்கள் சபையா  
 ரில், துஅாஉஎ. ஆண்டி துப்பிலியென்னுந் தே  
 சத்தில் இருந்த றேமான் உவாத்திமார் கூட்ட  
 ன் கூடி வேதபுத்தகம் வாசிக்க எங்களுக்குக்க  
 ட்டனையிலலாமற்போனதென்னவென்று முன்  
 இருந்த சபையார் எழுதின புத்தகங்களை ஆரா  
 யிந்து பார்த்துக் கிறிஸ்துவின் வருஷம் நூரு  
 ம் ஆண்டளவிலே சம்கிலேமேர்த்துவென்பவர்

பரிசுத்த ஆவியின் உண்மையுள்ள வசனமாகிய வேத வாக்கியத்தைச் சுறுசுறுப்புடனே வாசியுங்கொண்டு சொன்னாரென்பதையும், ஈா ஆண்டளவிலே ஒற்சென்றவர் பழைய புதிய ஏற்பாடுகளென்னும் புத்தகங்களில் அடங்கிய வசனங்களை வாசித்து ஆராயலாமென்றுஞ் சகல அறிவையும் அந்தாலே பெற்றுக்கொள்ளலாமென்றும் பரிசுத்த ஆவியின் திருவாக்கினாற் சொல்லப்படாத யாதொன்றையும் வேத புத்தகமென்று ஏற்றுக்கொள்ளப்படா தென்றுஞ் சொல்லப்படாதென்றுஞ் சொன்னாரென்பதையும், ஈா உரு. ஆண்டில், நீச எங்கிற பட்டணத்தின் முதலாம் ஆலோசனைச் சங்கத்து. ஈா யி. அ. பீரெரிஸ் ஒருவனாயிருந்த ஏசேப் பம்பீலி யென்பவர் வேத புத்தகத்தில் எழுதப்பட்ட யாவையும் நம்புங்கள். அதில் எழுதப்படாத யாதொன்றையும் நம்பவேண்டாம் என்றார் என்பதையும், ஈா. ஆண்டளவிலே பெரிய சம். கிறேக்கொறி யென்னுஞ் சந்தப்பாப்பு பரிசுத்த வேதபுத்தகமாகிறது சருவத்துக்கும் வல்ல சருவேசுபரன் தமது படைப்புகளுக்கு அனுப்பின நிருபமேயன்றி வேறென்ன! பரமண்டலத்தின் ஆண்டவன் மனோரூபிகளுக்கும் மனுவுக்குங் கருத்தரானவர் உங்கள் சிவனின் அன்பினால் உங்களுக்கு நிருபத்தை அனுப்பியிருக்க அதைக் கருத்தாய் வாசிக்க நீங்கள் அசட்டைபண்ணுகிறீர்கள். ஆகையினால் உங்களைப் படைத்தவருடைய வசனத்தை நாடோறும் வாசிக்கவுந் தியானிக்கவும் உங்களை மன்றாடிக் கே

டிகிறெனென்று சொன்னாரென்பதையும், ஈர  
 மிக ஆண்டளவிலே தீயொயிலெட்டென்றவர்  
 திருவாக்குப் புத்தகம் குருக்கள்மார் மாத்திர  
 ம் வாசிக்க வேண்டுமென்று சொல்லாதேயுங்க  
 ள். அது சகல கிறிஸ்தவர்களுக்காகவுமென்று  
 உண்பண்ணப்பட்டதென்றார் என்பதையும்  
 வாசித்தறிந்து திருவாக்குப் புத்தகம் கிறேகரு  
 லத்தீன் இத்தாலியாப்பாஷைகளில் இருக்க அ  
 யிநிஷிபாஷையில் இராமநம்போகக் காரணமெ  
 ன்னவென்று கேட்டு கருத்தராகிய இயேசுக்கி  
 ரிஸ்து வேத எழுத்தை ஆராய்ந்துபாருங்களை  
 ன்று சொல்லியதால் ஒருத்தனாகுதல் ஒரு கூட  
 டத்தாராகுதல் வேத எழுத்தை ஆராய்ந்துபா  
 ருங்களை ன்று சொல்லியதால் ஒருத்தனாகுதல்  
 ஒரு கூட்டத்தாராகுதல் வேத எழுத்தை ஆரா  
 யிந்து பாராதேயுங்களை ன்று சொல்ல நியாயங்  
 காணாதென்று சொன்னார்கள். அது போல  
 நீங்களும் உங்கள் சபையாரும் வேத வசனத்  
 தை ஆராய்ந்து பார்க்கிறது நியாயமென்று  
 சொல்லக் கடவீர்கள். இரண்டாம் மறுமொழி  
 இப்படியே நிற்க நீங்கள் எழுதின மந்துமீமோ  
 சமான எதிர்மொழிகளுக்கும் மறுமொழி இ  
 னிமேல் வரும்.